

## திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு செயற்திட்டம் (ரீஐஐபி) – ஆக்கக்கூறு -01 (தேசிய நெடுஞ்சாலைகள்) - 2013

திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு செயற்திட்டம் (ரீஐஐபி) ஆக்கக்கூறு 01 (தேசிய நெடுஞ்சாலைகள்) இன் 2013 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டின் நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வு, பிரெஞ்சு அபிவிருத்தி முகவருக்கும் (ஏஎவ்டி) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் (ஐஓஎஸ்எல்) இடையே செய்து கொள்ளப்பட்ட 2005 ஒக்தோபர் 5 ஆம் திகதிய 3000 01 எச் ஆம் இலக்க கடன் உடன்படிக்கையில் குறித்த ஏற்பாடுகளின் II ஆம் பிரிவின் 8 ஆம் உட்பிரிவு மற்றும் 2008 ஏப்ரல் 11 ஆம் திகதிய திருத்திய கடன் உடன்படிக்கை என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

### 1.2 செயற்திட்டத்தின் அமுலாக்கல், குறிக்கோள்கள், நிதியளிப்பு மற்றும் காலப்பகுதி என்பன

திருகோணமலை ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு செயற்திட்டம் (ரீஐஐபி) ஆக்கக்கூறு 01 (தேசிய நெடுஞ்சாலைகள்) இன் கடன் உடன்படிக்கைகளின்படி, முன்னாள் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தற்போதைய நெடுஞ்சாலைகள், உயர்கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு செயற்திட்டத்தின் நிறைவேற்றல் முகவராக உள்ளதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்திட்டத்தின் அமுலாக்கல் முகவராகும். ஏ15 வீதிப்பிரிவின் 98 கிமீ, மற்றும் பீ 10 இன் 41 கிமீ மற்றும் 12 கிலோ மீற்றர்கள் ஏனைய கரையோர வீதிகள் என்பவற்றைப் புனரமைப்பதே செயற்திட்டத்தின் குறிக்கோளாக உள்ளது. கடன் உடன்படிக்கைகளின்படி, செயற்திட்டத்தின் ஆக்கக்கூறு I இன் மதிப்பிடப்பட்ட மொத்தக் கிரயம் யூரோ 76.2 மில்லியனானதுடன் அதில் யூரோ 58.16 மில்லியன் அல்லது 76.3 சதவீதம் பிரெஞ்சு அபிவிருத்தி முகவரால் நிதியளிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. செயற்திட்டம் அதன் நடவடிக்கைகளை 2006 மே மாதத்தின் போது தொடங்கியிருந்ததுடன் 2011 மே 31 அளவில் பூர்த்தியாக்கப்பட வேண்டுமென பட்டியலிடப்பட்டது. பின்னர் செயற்திட்டக் காலம் 2012 திசெம்பர் 31 வரை நீடிக்கப்பட்டிருந்தது.

### 1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக் கூற்றுக்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கேற்ப தயாரிக்கப்பட்டு நியாயபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படுதல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும். மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய பொருட்படுத்தக் கூடிய தவறான கூற்றுக்களைக் கொண்டிராத நிதிக் கூற்றுக்களைத் தயாரித்து நியாயபூர்வமாகச் சமர்ப்பிப்பது தொடர்பான உள்ளகக் கட்டுப்பாட்டை வடிவமைப்பதும் அமுலாக்கலும் அதனைப் பேணுதலும் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகளைத் தெரிவு செய்து பயன்படுத்துவதும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு போதியளவு கணக்கீட்டு மதிப்பீட்டைத் தயாரிப்பதும் இப் பொறுப்பில் உள்ளடங்கும்.

## 2. கணக்காய்வின் நோக்கெல்லை மற்றும் அபிப்பிராயத்திற்கான அடிப்படை

என்னுடைய கணக்காய்வின் அடிப்படையில் இந்த நிதிக் கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். இவ்வறிக்கையிலுள்ள கணக்காய்வு அபிப்பிராயம், கருத்துரைகள், காண்புகள் என்பன கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் மீளாய்வு, கொடுக்கல் வாங்கல்களின் மாதிரிகளது போதியளவான செவ்வை என்பவற்றின் அடிப்படையில் எழுந்தனவேயாகும். அவ்வாறான மீளாய்வினதும் செவ்வையினதும் நோக்கெல்லையும் பரப்பும் என்னால் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருந்த பதவியினர், ஏனைய வளங்கள், நேரம் என்பவற்றின் வரையறைக்குட்பட்டு இயலுமான அளவில் விரிவானதோர் கணக்காய்வு உள்ளடக்கத்தைக் கொண்டதாகக் காணப்பட்டது. நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவை என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் கணக்காய்வானது இலங்கைக் கணக்காய்வு நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டது. நிதிக் கூற்றுக்களில் உள்ள தொகைகளினதும் வெளிப்படுத்தல்களினதும் ஆதாரத்திற்கான சான்றுகளின் பரிசோதனை, பயன்படுத்தப்பட்ட

கணக்கீட்டு கொள்கைகளினையும் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளினையும் மதிப்பாய்வு செய்தல், நிதிக்கூற்றுக்களினைத் தயாரிக்கையில் செய்த தீர்ப்புக்கள், அதன் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் என்பவற்றை கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. எனது கணக்காய்வின் நோக்கங்களிற்கு அவசியமானதென எனது உயர் அறிவிற்கும் நம்பிக்கைக்கும் தென்பட்ட போதிய தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டேன் ஆகையினால் எனது அபிப்பிராயத்திற்கான நியாயமான அடிப்படையை எனது கணக்காய்வு வழங்கியதென்று நான் நம்புகின்றேன். பின்வருவனவற்றை மதிப்பிடுவதற்கு அவசியமானவையாகக் காணப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் கணக்கீட்டுப் பதிவேடுகள் என்பவற்றின் அவ்வாறான செவ்வையினையும் அப் பரிசோதனை உள்ளடக்கியுள்ளது.

- (அ) செயற்திட்ட முகாமைத்துவத்தின் மீதான திருப்திகரமான கட்டுப்பாட்டையும் செயற்திட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஏடுகள், பதிவேடுகள், முதலியவற்றின் நம்பகத்தன்மையும் நிச்சயப்படுத்துவதற்கு ஏற்றவாறு உள்ளகக் கட்டுப்பாட்டின் நோக்கில் முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் போதியளவில் இருந்தனவா என்பதும்,
- (ஆ) இலங்கை அரசாங்கம் மற்றும் கடனளிக்கும் முகவரின் நிதிகளிலிருந்தான செயற்திட்டத்தின் செலவினம், நிதிசார் மற்றும் பௌதீக ரீதியில் செயற்திட்டத்தின் முன்னேற்றம், செயற்திட்ட தொழிற்பாடுகளிலிருந்து உருவான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள், கடன் முதலியவைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கொள்வனவுகளை இனங்காணல் முதலியவற்றைக் காட்டும் வண்ணம் தொடர்ந்து செல்லும் அடிப்படையில் போதிய கணக்கீட்டுப் பதிவேடுகள் பேணப்பட்டிருந்தனவா என்பதும்,
- (இ) கடனின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பற்றுதல்கள் கடன் உடன்படிக்கைகளில் குறித்துரைக்கப்பட்ட அளவீடுகளுக்கிணங்க இருந்தனவா என்பதும்,
- (ஈ) கடனின் கீழ் வழங்கப்பட்ட நிதிகள், பொருட்கள் மற்றும் உபகரணங்கள் என்பன செயற்திட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும்,
- (உ) செயற்திட்ட அமுல்படுத்தலுக்காகக் கடைப்பிடிக்கப்பட்ட வகைப்படுத்தலுக்கிணங்க செலவினங்கள் சரியாக இனங்காணப்பட்டிருந்தனவா என்பதும்
- (ஊ) நிதிக் கூற்றுக்களானவை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கிணங்க தயாரிக்கப்பட்டிருந்தனவா என்பதும்,
- (எ) எனது முன்னைய ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை திருத்துவதற்கு முகாமைத்துவத்தால் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தனவா என்பதும்,
- (ஏ) கடன் உடன்படிக்கைகளில் குறித்துரைக்கப்பட்ட நிதிக் கட்டுப்பாடுகளுடன் இணங்கியிருந்தனவா என்பதும் ஆகும்.

### 3. அபிப்பிராயம்

எனது ஆய்வின் மூலம் தென்படுவதும் எனக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த தகவல்கள் மற்றும் எனக்கு வழங்கப்பட்ட விளக்கங்களுக்கு அமையவும், இந்த அறிக்கையின் 5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடங்களிலிருந்து எழுகின்ற சீராக்கல்களின் தாக்கங்களைத் தவிர்த்தும்,

- (அ) செயற்திட்டமானது 2013 திசம்பர் 31 முடிவடைந்த ஆண்டிற்காக முறையான கணக்கீட்டுக் பதிவேடுகளை பேணியிருந்ததுடன் நிதிக் கூற்றுக்களானவை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்களிற்கு இணங்க 2013

திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயற்திட்டத்தின் நிலைவரத்தை உண்மையாகவும் நியாயமாகவும் காட்டுகின்றன என்றும்,

- (ஆ) ஏற்பாடு செய்யப்பட்ட நிதிகள் அவை ஏற்பாடு செய்யப்பட்ட நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டிருந்தன என்றும்,
- (இ) எனது முன்னைய ஆண்டு கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை திருத்துவதற்கு முகாமைத்துவத்தால் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன என்றும்
- (ஈ) கடன் உடன்படிக்கைகளில் குறித்துரைக்கப்பட்ட நிதிக் கட்டுபாடுகளுடன் இணங்கியிருந்தன என்றும், நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

#### 4. நிதிக்கூற்றுக்கள்

##### 4.1 நிதிசார் செயலாற்றல்

நிதிக் கூற்றுக்கள் மற்றும் கணக்காய்விற்காக கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மீளாவாண்டிற்கான செயற்திட்டத்தின் செலவினம் ரூபா 35,082,970 ஆக இருந்ததுடன் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான திரண்ட செலவினம் ரூபா 11,536,831,720 ஆகும். மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான செலவினம் மற்றும் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான திரண்ட செலவினம் என்பவற்றின் பொழிப்பு கீழே தரப்படுகின்றது.

| விடயம்            | திசெம்பர் 31 இல் முடிவற்ற ஆண்டிற்கான செலவினம் |             | 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான திரண்ட செலவினம் |
|-------------------|---|-------------|---|
|                   | 2013 ரூபா                                     | 2012 ரூபா   | ரூபா  |
| சிவில் வேலைகள்    | 23,032,585                                    | 778,368,517 | 10,798,414,137                                  |
| நடைபெறும் வேலைகள் | 12,050,385                                    | -           | 738,417,583                                     |
|                   | 35,082,970                                    | 778,368,517 | 11,536,831,720                                  |

#### 5. கணக்காய்வு அவதானிப்புகள்

##### 5.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

செயற்திட்டத்திடமிருந்து ரூபா 2,965,427,287 தொகை கோரிய ஒப்பந்தகாரரால் தொடரப்பட்ட நடுவர் தீர்ப்பு வழக்கு மீதான நிகழ்த்தக்க பொறுப்புக்கள் நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

#### 6. நிதி மற்றும் செயற்பாட்டு மீளாய்வு

##### 6.1 நிதிகளின் பயன்பாடு

நிதிகளின் நிதியளிப்பு, மீளாய்வாண்டிற்கான பாதீட்டு ஏற்பாடுகள் மற்றும் மீளாய்வாண்டிற்கான நிதிகளின் பயன்பாடு மற்றும் 2013 திசெம்பர் 31 இல் உள்ளவாறான திரண்ட செலவினம் என்பன தொடர்பான சில முக்கியமான புள்ளிவிபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

| மூலம்                       | நிதியளிப்பதற்காக உடன்பட்டதொகை |           | வருடாந்த பாதிட்டில் செய்யப்பட்ட ஒதுக்கீடு | மீளாய்வாண்டின் போது பயன்படுத்திய நிதிகள் |           | 2013 திசம்பர் 31 இல் உள்ளவாறு பயன்படுத்திய தொகை |           |
|-----------------------------|-------------------------------|-----------|---|--|-----------|---|-----------|
|                             | யூரோ மில்                     | ரூபா மில் | ரூபா மில்                                 | யூரோ மில்                                | ரூபா மில் | யூரோ மில்                                       | ரூபா மில் |
| பிரெஞ்சு அபிவிருத்தி முகவர் | 58.16                         | 9,340     | 300                                       | -  | -         | 57.59   | 8,828     |
| இலங்கை அரசாங்கம்            | 18.04                         | 2,897     | 185                                       | 0.43                                     | 70        | 15.23   | 2,446     |
| மொத்தம்                     | 76.20                         | 12,237    | 485                                       | 0.43                                     | 70*       | 72.82   | 11,274*   |

\* ஆண்டின் இறுதியில் செலுத்த வேண்டியவை உள்ளடக்கப்பட்டிராமை காரணமாக இந்த அறிக்கையின் பந்தி 4.1 இல் காட்டப்பட்ட தொகையுடன் இந்த தொகைகள் உடன்பட்டிருக்கவில்லை.

## 6.2 பௌதீக செயலாற்றல்

### 6.2.1 ஏ 15 வீதியின் புனரமைப்பு

பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

- (அ) ஒப்பந்தகாரரால் செய்யப்பட்ட வேண்டுகையில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியலாளர் திணைக்களத்தால் சமர்ப்பிக்கப்பட்ட புலனாய்வு அறிக்கையின் பிரகாரம், ரீ 5 அல்லது ரீ 6 போக்குவரத்து வகுதிக்கான வடிவமைப்புக்கள் ஏ 15 வீதியின் புனரமைப்பிற்காக மிகவும் பொருத்தமாக உள்ளதென வெளிப்பட்டது. எவ்வாறாயினும், ரீ 3 போக்குவரத்து வகுதி வீதியின் புனரமைப்பிற்காக செயற்திட்டத்தால் பின்பற்றப்பட்டிருந்தது.
- (ஆ) வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் வரையறுத்த சீன துறைமுக பொறியியலாளர் கம்பனிக்கும் இடையில் கைசாத்திட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் 2 பிரிவின் 11.1 ஆம் உட்பிரிவின் பிரகாரம், ஒப்பந்தகாரரின் கிரயத்தில் வீதிக்கு ஏற்பட்ட குறைபாடுகள் அல்லது சேதங்கள் மீது சகல திருத்த வேலைகளையும் ஒப்பந்தகாரர் நிறைவேற்ற வேண்டும். எவ்வாறாயினும், குறைபாடுகளின் திருத்தங்களிற்காக மீளாய்வாண்டு இறுதிவரை செயற்திட்டத்தின் பெறுகைகளிலிருந்து ஒப்பந்தகாரருக்கு ரூபா 656 மில்லியன் கூட்டுமொத்த தொகைகள் செலுத்தப்பட்டது. மேலும், வீதி மேற்பரப்பு மீதான பல சேதங்கள் ரூபா 121,876,240 கிரயத்தில் செயற்திட்டத்தால் திரும்பவும் ஆஸ்பற் இடுவதன் மூலம் திருத்தப்பட்டிருந்தது.
- (இ) வீதியின் 2,854 இடங்களில் தரமற்றிருந்ததென 2014 ஆம் ஆண்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனையில் வெளிப்பட்டது. ரூபா 52 மில்லியன் கிரயத்தில் செயற்திட்டத்தால் தாபிக்கப்பட்டிருந்த இரண்டு பரீட்சிப்பு ஆய்வு கூடங்களின் சேவைகள் வீதியின் தரக்காப்பீட்டு நோக்கத்திற்காக செயற்திட்டத்தால் வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றது. மேலும், ஒப்பந்த உடன்படிக்கையின் 11.8 ஆம் உப பிரிவின் பிரகாரம், ஒப்பந்தகாரர் குறைபாடுகளிற்கான காரணங்களை நிர்ணயிப்பதற்கு சேதமடைந்த இடங்களில் பரிசோதனையை மேற்கொள்வதற்கு பெறுப்புடையவர். ஆகவே, ஒப்பந்தகாரர் செயற்திட்ட பொறியியலாளரின் நெறிப்படுத்தலின் கீழ் சேதமடைந்த இடங்களை புலனாய்வு செய்வதற்கு மொறட்டுவை

பல்கலைக்கழகத்திலிருந்து சேவைகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால், தரமற்றதற்கான காரணங்கள் விசேடமாக அவர்களுடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

- (ஈ) கணக்காய்வாளரால் நேரடியாக பெறப்பட்ட ஆய்வுகூட அறிக்கைகளின் பிரகாரம், வீதியின் 50 கிலோமீற்றர் முதல் 90 கிலோ மீற்றர் வரையான இடங்களில் இரண்டு மலசல குழிகள் மற்றும் காணி நிரப்புவதற்காக பயன்படுத்தப்பட்டதிலிருந்து பெறப்பட்ட மண் காணி நிரப்புவதற்கு பொருத்தமற்றதென வெளிப்பட்டது.
- (உ) ஆரம்ப திட்டத்தின் பிரகாரம், 185.5 கிலோமீற்றர் வீதி புனரமைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறாயினும், 34 கிலோமீற்றர்கள் நிதியின்மை காரணமாக செயற்திட்டத்தால் புனரமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில், வீதியின் 22 கிலோமீற்றர் தூரம் கிழக்கு மாகாண சபையின் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தது. 34 கிலோமீற்றர் வீதியின் அளவீட்டிற்காக செயற்திட்டத்தால் ரூபா 7,627,000 தொகை செலவழிக்கப்பட்டிருந்த போதிலும், அத்தகைய திட்டங்கள் புனரமைப்பு நோக்கத்திற்காக மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. ஆகவே, அளவீட்டு நோக்கத்திற்காக ஏற்பட்ட கிரயம் பயனற்றதாக இருந்தது.
- (ஊ) செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் 2012 ஆகஸ்ட் 31 இல் மூடப்பட்டிருந்த போதிலும் ஒப்பந்தகாரரால் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வீதியை கையளிப்பதற்கும் 2014 செப்டெம்பர் 30 வரையும் செயற்திட்டத்தின் இறுதிப்பட்டியலை சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

## 6.2.2 பாலங்களின் நிர்மாணம்

அளவீட்டுப் பட்டியலின் 1011.4 (6) ஆம் விடயத்தின் பிரகாரம், 05 பாலங்களிற்காக 300 பீலி அடித்தளம் நிர்மாணிப்பதற்கு ரூபா 1,223.85 மில்லியன் தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னேற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு, 05 பாலங்களிற்காக 134 பீலி அடித்தளங்கள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது ரூபா 3,150.72 மில்லியன் தொகை செலவழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், வடிவமைப்பின் பாரிய முரணிற்காக உரிய தரப்பினரிடமிருந்து அங்கீகாரம் பெறப்பட்டிருக்கவில்லை.

## 6.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) செயற்திட்டத்தால் ஒப்பந்தகாரரின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 3,616,319 பெறுமதியான தளபாடங்கள் மற்றும் உபகரணங்களின் 502 விடயங்கள் செயற்திட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்தும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு திரும்பவும் திருப்பப்பட்டிருக்கவில்லை. அந்த விடயங்களிற்காக ஒப்பந்தகாரரிடமிருந்து ரூபா 838,711 ஆன தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பந்துறை அமைச்சின் செயலாளர் 2014 சனவரி 02 இல் எனக்கு தெரிவித்தார்.
- (ஆ) செயற்திட்டமானது வேலைத்தள அலுவலகங்கள் மற்றும் வதிவிடங்களிற்காக 10 தற்காலிக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு ரூபா 30,500,000 ஆன தொகை செலவழித்திருந்தது. எவ்வாறாயினும், செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் பூர்த்தியான பின்னர் அந்த கட்டிடங்களிலிருந்து அகற்றப்பட்ட பொருட்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) கணக்காய்விற்காக பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம், செயற்திட்டமானது 2012 ஒக்டோபர் 31 இற்கு பின்னரான ஆலோசனைக் காலத்திற்கான நீடிப்பு வழங்குவதற்கு

நிராகரித்திருந்தது. எவ்வாறாயினும், செயற்திட்டமானது செயற்திட்ட பூர்த்தியாக்கல் அறிக்கை மற்றும் நாளதுவரையான மதிப்பீட்டு அறிக்கை ஆலோசனை உடன்படிக்கையின் நிபந்தனை VII ஆம் பந்தியின் பிரகாரம், ஆலோசனையாளர்களிடமிருந்து இன்று வரை செயற்திட்ட மீளாய்வு அறிக்கை பெறப்படாமலிருந்தது.

#### 6.4 விதிவிலக்கான கொடுக்கல் வாங்கல்கள்

(அ) பிரதி ஆணையாளரால் வழங்கப்பட்ட 2011 ஆகஸ்ட் 29 ஆந் திகதிய 13/959 ஆம் கடிதத்தின் பிரகாரம், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சர்வதேசப் பிரிவு ஒப்பந்தகாரரால் உழைத்த இலாபத்தின் மீதான வருமான வரி செயற்திட்டத்தால் அறவிடப்பட்டு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், செயற்திட்டமானது ஒப்பந்தகாரரிடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் ஒப்பந்தகாரருக்காக ரூபா 23,242,622 தொகையான வருமான வரி செலுத்தியிருந்தது.

(ஆ) 2000 இன் 38 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டம் மற்றும் 2000 சனவரி 31 ஆந் திகதிய பிஎவ்/பிஈ/06 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை என்பவற்றின் பிரகாரம், ஊழியர்களால் உழைக்கும் போதே செலுத்தும் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், செயற்திட்டமானது, ஆலோசனையாளரின் சம்பளங்களிலிருந்து அறவிடுவதற்குப் பதிலாக அவருக்கு செலுத்தப்பட்ட மொத்த சம்பளங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்ட நிதிகளில் ரூபா 24,720,884 தொகையான உழைக்கும் போதே செலுத்தும் வரி செலுத்தியிருந்தது.

#### 7. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

பின்வரும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகின்றது.

- (அ) கணக்கீடு
- (ஆ) சிவில் வேலைகள்
- (இ) ஆலோசனை சேவைகள்
- (ஈ) பொருளிருப்புக் கட்டுப்பாடு